



APTUS™

Ref No: APTUS/04-JULY/2023-24

July 04, 2023

To, BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400001 Scrip Code: 543335	To, National Stock Exchange of India Ltd., Exchange Plaza, C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E) Mumbai - 400 051 Scrip Symbol: APTUS
--	--

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement for dispatch of the Postal Ballot Notice:

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, please find enclosed the newspaper clippings of the Notice of Postal Ballot published by the Company in the English Newspaper – Business Standard and Regional (Tamil) Newspaper – Makkal Kural on July 04, 2023.

The above disclosure is also being made available on the Company's website at www.aptusindia.com

This is for your information and records.

Thanking you,

For Aptus Value Housing Finance India Limited

Sanin Panicker
Company Secretary & Compliance Officer
Membership No: A32834



Aptus Value Housing Finance India Ltd.

8B, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai-600 010. Tel: 044-45650000, Fax: 044-4555 4170.

CIN : L65922TN2009PLC073881

www.aptusindia.com



NOTICE
(For the attention of Equity Shareholders of the Company)

Sub: Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF)

This Notice is hereby given pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended by the Ministry of Corporate Affairs (herein referred to as "The Rules").

The Rules, inter-alia, contain provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more to the Investor Education and Protection Fund (herein referred to as "IEPF").

In compliance with the requirements set out in the Rules, Individual Notices are being sent to the concerned shareholders whose shares are identified to be transferred to IEPF under the said Rules.

The Company has also uploaded details of such shareholders whose shares are due for transfer to IEPF on its website: https://www.himatsingka.com/investors/shareholder-information?tab=dividend_tab.

In this connection, please note the following:

- a) **For shareholders holding shares in physical form:** Duplicate share certificate(s) will be issued in lieu of the original share certificate(s) and transferred to IEPF. The original shares certificate(s) registered in their name will stand automatically cancelled and be deemed non-negotiable. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be considered and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF, pursuant to the Rules.
- b) **For shareholders holding shares in Demat form:** Their Demat account will be debited for the shares identified for transfer to IEPF.

In the event, valid claim is not received from the concerned shareholders on or before October 23, 2023, the Company shall proceed to transfer the identified shares together with the dividend on such shares thereto to IEPF. Kindly note that no claim shall lie against the Company in respect of shares or dividend transferred to the IEPF as per the aforesaid rules. The concerned shareholders may approach the IEPF authorities to claim the transferred dividend amount and shares as prescribed under the IEPF Rules.

It may be noted that shareholders can claim the unclaimed dividend and shares transferred to IEPF (including all benefits accruing on such shares, if any) by making an application in the prescribed Form IEPF-5 online and sending the physical copy of the requisite documents enumerated in the said form, to the Nodal Officer of the Company.

In case the shareholders have any queries on the subject matter, they may contact the Company's Share Transfer Agent viz Ms. Shobha Anand, Deputy Vice President at M/s KFin Technologies Limited, Unit: Himatsingka Seide Limited, Selenium Tower B, Plot Nos. 31-32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad-500032, Tel: +91 40 67161563 email ID: einward.ris@kfinetech.com.

For Himatsingka Seide Limited
Place : Bengaluru
Date: July 3, 2023
M. Sridhar
Company Secretary

Himatsingka Seide Limited
Registered Office: 10/24 Kumarakrupa Road, High Grounds, Bengaluru - 560 001
Phone : +91-80-42578000 Fax: +91-80-4147 9384
Email : investors@himatsingka.com Website : www.himatsingka.com
CIN: L17112KA1985PLC006647

INSPIRED EXCELLENCE

ASTEC LIFESCIENCES LIMITED
Corporate Identity Number (CIN): L99999MH1994PLC078236
Registered Office: "Godrej One", 3rd Floor, Pirojshahar, Eastam Express Highway, Vikhroli (East), Mumbai - 400 078, Maharashtra
Tel: +91 22 2518 8010; Website: www.astecsl.com; E-mail: astecinvestors@godrejastec.com

NOTICE OF THE 29th (TWENTY NINTH) ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERRING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM), REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

NOTICE is hereby given that the 29th (Twenty Ninth) Annual General Meeting ("AGM") of the Shareholders of ASTEC LIFESCIENCES LIMITED ("the Company") will be held on **Thursday, 27th July, 2023 at 4.00 p.m. (IST)** through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business, as set out in the Notice of the AGM, which has been e-mailed to the Shareholders (whose e-mail addresses are registered with the Company / Depository Participant(s)) as on 30th June, 2023. The Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2022-23 has also been made available on the website of the Company, viz., www.astecsl.com and on the websites of the Stock Exchanges where the Equity Shares of the Company are listed, i.e., BSE Limited (at www.bseindia.com), and National Stock Exchange of India Limited (at www.nseindia.com) and on the website of National Securities Depository Limited ("NSDL") (at www.evoting.nsdl.com).

The Ministry of Corporate Affairs ("MCA") had, vide its General Circular No. 14/2020 dated 8th April, 2020, General Circular No.17/2020 dated 13th April, 2020, General Circular No. 20/2020 dated 5th May, 2020, General Circular No.02/2021 dated 13th January, 2021, General Circular No. 19/2021 dated 8th December, 2021, General Circular No. 21/2021 dated 14th December, 2021, General Circular No. 2/2022 dated 5th May, 2022 and General Circular No. 10/2022 dated 28th December, 2022 (collectively referred to as "MCA Circulars"), permitted the holding of the Annual General Meeting ("AGM") through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act"), the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA Circulars, the 29th AGM of the Company will be conducted through VC/OAVM.

In compliance with the provisions of the Act, the Rules framed thereunder, MCA Circulars and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15th January, 2021, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13th May, 2022 and Circular No. SEBI/HO/CFD/PoD-2/CIR/2023/4 dated 5th January, 2023, electronic copies of the Notice of the AGM and the Annual Report for the Financial Year 2022-23 will be sent to all the Shareholders through e-mail only.

Manner of Registering / Updating E-mail Address:

Shareholders who have still not registered their e-mail ID are requested to get their e-mail ID registered, as follows:

1. **Shareholders holding Shares in Physical Mode:** Shareholders holding shares in physical mode and who have not updated their e-mail address are requested to update the same by sending duly filled Form ISR-1 to the Registrar and Share Transfer Agent of the Company, viz., Bigshare Services Private Limited ("Bigshare") at www.bigshareonline.com along with copy(ies) of the requisite document(s) in support of the address of the Shareholder. The said form is available on the Company's website at the weblink <https://www.astecsl.com/investor-service-request.aspx>.
2. **Shareholders holding Shares in Dematerialized Mode:** Shareholders are requested to register their e-mail ID with the relevant Depository Participant(s).

In case of any queries/difficulties in registering the e-mail address, Shareholders may write to the Company and/or Bigshare at investor@bigshareonline.com.

Remote E-Voting & E-Voting during the AGM and Manner thereof:

Shareholders are informed that in compliance with the provisions of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any modification(s), amendment(s) or re-enactment(s) thereof), Regulation 44 of the SEBI Listing Regulations and Secretarial Standard - 2 ("SS-2") on "General Meetings" issued by the Institute of Company Secretaries of India ("ICSI"), the Company is providing remote e-voting facility ("remote e-voting") to its Shareholders to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting").

The remote e-voting period commences on **Saturday, 22nd July, 2023 (at 9.00 a.m. IST)** and ends on **Wednesday, 26th July, 2023 (at 5.00 p.m. IST)**. During this period, the Shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the Cut-off Date, i.e., **Thursday, 20th July, 2023**, may cast their votes by remote e-voting on the Ordinary and Special Businesses as set out in the Notice of the AGM through electronic voting system of NSDL and the voting rights of the Shareholders shall be in proportion to their shareholding in the Paid-up Equity Share Capital of the Company as on the said cut-off date. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter and Shareholders will not be allowed to vote electronically beyond the said date and time. Once the vote on a resolution is casted by the Shareholder, the Shareholder shall not be allowed to change it subsequently. Only those Shareholders, who will be present in the AGM through VCOAVM facility and have not casted their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system in the AGM. Members who have voted through remote e-voting will be eligible to attend the AGM, but will not be eligible to vote at the AGM. A person whose name is recorded in the Register of Shareholders or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM.

Any person, who acquires Shares and becomes a Member of the Company after sending of the Notice of AGM and holding shares as on the cut-off date, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if he / she is already registered with NSDL for remote e-voting then he / she can use his / her existing User ID and password for casting the vote. The manner of remote e-voting / e-voting for Shareholders holding shares in dematerialized mode, physical mode and for Shareholders who have not registered their e-mail addresses has been provided in detail in Note No. 27 of the Notice of the AGM. For any query or grievances in relation to e-voting, Shareholders may write to / contact NSDL helpline by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no.: 022-48867000 and 022-24997000.

Mr. Vikas R. Chomal, Practicing Company Secretary (Certificate of Practice No. 12133) has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting process and e-voting to be conducted at the AGM, in a fair and transparent manner.

The results of the remote e-voting and votes cast at the AGM shall be declared not later than 48 (Forty-Eight) hours from the conclusion of the AGM. The results declared, along with the Scrutinizer's Report, shall be placed on the Company's website www.astecsl.com and on the website of NSDL, www.evoting.nsdl.com, immediately after their declaration, and will be communicated to BSE Limited and National Stock Exchange of India Limited.

Final Dividend and Book Closure:

The Shareholders may note that the Board of Directors, at its Meeting held on 2nd May, 2023, has recommended a Final Dividend of 15% (Fifteen per cent) [i.e., ₹ 1.50 (Rupee One Paise Fifty Only) per Equity Share of Face Value of ₹ 10/- (Rupees Ten Only)] for the Financial Year ended 31st March, 2023, subject to the approval of the Shareholders at the AGM.

Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI Listing Regulations, notice is hereby given that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from **Saturday, 22nd July, 2023 to Wednesday, 26th July, 2023 (both days inclusive)** for annual closure and determining the entitlement of the Shareholders to the Final Dividend for the Financial Year 2021-22. Final dividend, if declared at the AGM, will be paid to the Shareholders whose names appear in the Register of Members of the Company as on **Friday, 21st July, 2023** and in respect of shares held in dematerialized form, it will be paid to Shareholders whose names are furnished by National Securities Depository Limited (NSDL) and Central Depository Services (India) Limited (CDSL), as the beneficial owners as on that date and would be paid / credited by **Tuesday, 1st August, 2023**. In case the Company is unable to pay the dividend to any Member in their bank accounts through electronic or any other means due to non-registration of bank account details by the Members, the Company shall dispatch the demand drafts / dividend warrants to such Members at the earliest. To avoid delay in receiving dividend and to receive the dividend directly into their bank accounts on the payout date, Shareholders are requested to update their bank details by sending in duly filled and signed Form ISR-1 (Form for registering PAN, KYC details or changes/ update thereof) to Bigshare's Office at Office No. 5B-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Anurupa Centre, Mahakal Caves Road, Andheri (East), Mumbai - 400 093, Maharashtra or on its website (at www.bigshareonline.com), in respect of shares held in physical form and to their Depository Participant, in case of shares held in electronic form.

Pursuant to Finance Act 2020, dividend income will be taxable in the hands of Shareholders w.e.f. 1st April, 2020 and the Company is required to deduct tax at source (TDS) from dividend paid to Shareholders at the prescribed rates. The detailed instructions regarding the above have been provided in the Notice of the AGM and Shareholders are requested to carefully take note of the same.

For Astec Lifesciences Limited
Sd/-
Tejashree Pradhan
Company Secretary & Compliance Officer
Date: 3rd July, 2023 (FCS 7167)

PIRAMAL PHARMA LIMITED
CIN: U24297MH2020PLC338582
Regd. Office: Gr. Flr., Piramal Ananta, Agastya Corporate Park, Kamani Junction, LBS Marg, Kuria (West), Mumbai - 400070.
Tel No.: 022-3802 3000/4000;
Email id: shareholders.ppl@piramal.com;
Website: www.piramal.com

INFORMATION REGARDING ANNUAL GENERAL MEETING

The Ministry of Corporate Affairs has vide its circular dated 5th May, 2020 read with circulars dated 8th April, 2020, 13th April, 2020, 13th January, 2021, 14th December, 2021, 5th May, 2022 and 28th December, 2022 (collectively referred to as "MCA Circulars") and Securities and Exchange Board of India ("SEBI") vide its circulars dated 12th May, 2020, 15th January, 2021, 13th May, 2022 and 5th January, 2023 (collectively referred to as "SEBI Circulars") permitted holding of the **Annual General Meeting ("AGM") through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM")**, without the physical presence of the Members at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act") and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the MCA Circulars and the SEBI Circulars, the 3rd AGM of the Members of Piramal Pharma Limited ("the Company") will be held on **Monday, 31st July, 2023 at 3:00 p.m. (IST)** through **VC / OAVM**, to transact the businesses that will be set out in the Notice convening the AGM.

In accordance with the MCA Circulars and SEBI Circulars, the Notice of the AGM along with the Annual Report for the financial year 2022-23 will be sent by electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company / Depository Participant(s) ("DPs") / Link Intime India Private Limited ("Link Intime"), Registrar and Share Transfer Agent of the Company. These documents will also be available on the website of the Company at www.piramal.com and on websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com. Members will be able to attend and participate in the AGM through VC / OAVM only. The instructions for joining the AGM will be provided in the Notice of the AGM and attendance of the Members attending the AGM through VC / OAVM shall be counted for reckoning quorum under Section 103 of the Act.

The Company will be providing to its Members the facility of casting votes through remote e-voting as well as the facility of voting through e-voting system during the AGM to enable them to cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company has engaged the services of NSDL for providing this facility to the Members. Detailed instructions in this regard will form part of the Notice of the AGM.

Registration of e-mail and Update of bank account:

The Members whose e-mail addresses are not registered and/or who have not updated their bank account details are requested to update your e-mail address and/ or bank account details with your respective DP by following the procedure prescribed by the DP. In case of any query, a Member may send an e-mail to RTA i.e. Link Intime Pvt Limited at mt.helpdesk@linkintime.co.in.

For Piramal Pharma Limited
Sd/-
Tanya Sanish
Company Secretary
Place : Mumbai
Date : 3rd July, 2023

APTUS Aptus Value Housing Finance India Ltd.
CIN: L65922TN2009PLC073881
Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No. 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010.
Phone No: 044 45650000
Email: cs@aptusindia.com Website: www.aptusindia.com

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING INFORMATION

NOTICE is hereby given pursuant to Sections 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 ("the Act"), read with Companies (Management and Administration) Rules, 2014, ("the Rules") and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), Secretarial Standards-2 on General Meeting ("SS-2") issued by Institute of Company Secretaries of India read with General Circular No. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, the General Circular No. 10/2021 dated June 23, 2021, General Circular No. 20/2021 dated December 08, 2021, General Circular No. 03/2022 dated May 05, 2022, General Circular No. 11/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs and other applicable laws and regulations, as amended from time to time (including any statutory modifications or re-enactments thereof for the time being in force), the Company has sent the Postal Ballot Notice along with the explanatory statement through electronic mode on July 03, 2023 to those members whose names appear in the Register of Members and whose e-mail IDs are registered with the Company's RTA / Depositories as on the cut-off date i.e. June 30, 2023 ("cut-off date") for seeking approval of the members of the Company by postal ballot through electronic means on the items of special business, as set out in the notice of the postal ballot.

In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs, Members can vote only through the remote e-voting process. The voting rights of members shall be reckoned on the paid-up value of Equity Shares registered in the name of the shareholders as on the cut-off date.

The Company has engaged the services of KFin Technologies Limited to provide the remote e-voting facility to all its members. The detailed procedure for remote e-voting is given in the notice of the postal ballot. The remote e-voting period will commence on Tuesday, July 04, 2023 at 10:00 a.m. IST and shall end on Wednesday, August 02, 2023 at 05:00 p.m. IST. The remote e-voting shall be disabled thereafter.

The members whose names appear in the Register of Members maintained by Company's RTA / Depositories as on the cut-off date, are entitled to vote on the resolutions set forth in the Notice through remote e-voting only. Members who have not yet registered their email addresses are requested to register the same with the depository through their depository participant. Further, in compliance with the MCA circulars, physical copy of the Postal Ballot Notice along with the Postal Ballot Form are not sent to the Members and members are required to communicate their assent or dissent only through remote e-voting system. The notice of postal ballot is available on the Company's website at www.aptusindia.com, website of Stock Exchanges i.e. BSE Limited and the National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of KFin Technologies Limited at <https://evoting.kfintech.com>.

The Board of Directors of the Company has appointed Mr. S Sandeep (FCS No. 5853, COP No. 5987), Practicing Company Secretary as the Scrutinizer for conducting the postal ballot only through the remote e-voting process in a fair and transparent manner.

The results of the postal ballot through remote e-voting (along with the Scrutinizer's Report) will be announced by the Chairman of the Company or any other official authorised by him on or before Friday, August 04, 2023 at the Registered Office of the Company and will be also displayed on the website of the Company, besides being communicated to the Stock Exchanges, Depositories and Registrar and Transfer Agent.

In case of any grievances relating to remote e-voting process, the members can contact Mr Shyam Kumar, Senior Manager, KFin Technologies Limited, Selenium Building, Tower-B, Plot No. 31&32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddi, Telangana 500 032 at shyam.kumar@kfintech.com or erinward.ris@kfintech.com.

For Aptus Value Housing Finance India Limited
Sd/-
Sanin Panicker
Company Secretary & Compliance Officer
Place : Chennai
Date : July 03, 2023

UNITED SPIRITS LIMITED
Regd. Office: 'UB Tower', # 24, Vittal Mallya Road, Bengaluru-560 001.
Tel: +91 80 2221 0705; Fax: +91 80 3985 6862
Email: investor.india@diageo.com; Website: www.diageoindia.com
Corporate Identity Number: L01551KA1999PLC024991

DIAGEO
INDIA

NOTICE TO THE MEMBERS- INFORMATION REGARDING 24th ANNUAL GENERAL MEETING

Members may please note that the 24th Annual General Meeting ("AGM") of the Company will be held through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") on **Monday, 31st July 2023 at 3:30 p.m. (IST)**, in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No.14/2020 dated April 08, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 2/2021 dated January 13, 2021, 19/2021 dated December 08, 2021, 21/2021 dated December 14, 2021, 2/2022 dated May 05, 2022 and 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and Circular No. SEBI/HO/CFD/PoD2/P/CIR/2023/4 dated January 5, 2023 issued by Securities and Exchange Board of India ("SEBI") (hereinafter collectively referred to as "Circulars").

In accordance with the said circulars, Notice of the AGM and Annual Report for the financial year 2022-23 (collectively referred as 'Annual Report') will be sent by email to the Members and other persons so entitled, whose email addresses are registered with the Company or Depository Participants ("DP"). The Annual Report will also be made available on the Company's website www.diageoindia.com and on the websites of stock exchanges i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com and BSE Limited at www.bseindia.com.

Members holding shares in dematerialized mode, who have not registered / updated their email addresses and bank details with their DP, are requested to register / update their email addresses with the relevant DP. Members holding shares in physical mode, who have not registered / updated their email addresses with the Company, are requested to register/update the same by writing to Registrar and Transfer Agents ("RTA") of the company at blgsta@integratedindia.in with duly filled and signed Form ISR-1 (Form for registering PAN, KYC, details or changes / updation thereof). Members may download the prescribed form from Company's website at <https://www.diageoindia.com/investors/shareholder-centre/downloads/> Accordingly, members are requested to register / update their email addresses, as specified above to receive the Annual Report.

The members can participate in the AGM through VC/OAVM facility only. Members can cast their votes on the business as set out in the Notice of the AGM through electronic voting system ("e-voting"). The Company will be providing remote e-voting facility and facility of e-voting during the AGM.

Members who hold shares in dematerialised mode, physical mode and members who have not registered their email addresses, can cast their votes, once the remote e-voting starts, by following the instructions given below:

- (i) The shareholders should log on to the e-voting website www.evotingindia.com.
- (ii) Click on "Shareholders / Members" module.
- (iii) Now enter your User ID
 - a. For CDSL: 16 digits beneficiary ID,
 - b. For NSDL: 8 Character DP ID followed by 8 Digits Client ID,
 - c. Shareholders holding shares in Physical Form should enter Folio Number registered with the Company.
- (iv) Next, enter the Image Verification as displayed and Click on Login.
- (v) If you are holding shares in demat form and had logged on to www.evotingindia.com and voted on an earlier e-voting of any company, then your existing password is to be used.
- (vi) If you are a first-time user follow the steps given below:

For Shareholders holding shares in Demat Form and Physical Form	
PAN	Enter your 10-digit alpha-numeric PAN* issued by Income Tax Department (Applicable for both demat share holders as well as physical share holders) ● Shareholders who have not updated their PAN with the Company/Depository Participant are requested to use the sequence number sent by Company/RTA or contact blgsta@integratedindia.in
Dividend Bank Details OR Date of Birth (DOB)	Enter the Dividend Bank Details or Date of Birth (in dd/mm/yyyy format) as recorded in your demat account or in the company records in order to login. If both the details are not recorded with the depository or Company, please enter the member id / folio number in the Dividend Bank details field as mentioned in instruction (iii) above.

- (vii) After entering these details appropriately, click on "SUBMIT" tab.
- (viii) Shareholders holding shares in physical form will then directly reach the Company selection screen. However, shareholders holding shares in demat form will now reach "Password Creation" menu where in they are required to mandatorily enter their log in password in the new password field. Kindly note that this password is to be also used by the demat holders for voting for resolutions of any other company on which they are eligible to vote, provided that company opts for e-voting through CDSL platform. It is strongly recommended not to share your password with any other person and take utmost care to keep your password confidential.
- (ix) For share holders holding shares in physical form, the detail scan be used only for e-voting on the resolutions contained in this Notice.
- (x) Click on the EVSN of the Company.
- (xi) On the voting page, you will see "RESOLUTION DESCRIPTION" and against the same the option "YES/NO" for voting. Select the option YES or NO as desired. The option YES implies that you as sent to the Resolution and option NO implies that you dissent to the Resolution.
- (xii) Click on the "RESOLUTIONS FILE LINK" if you wish to view the entire Resolution details.
- (xiii) After selecting the resolution(s) you have decided to vote on, click on "SUBMIT". A confirmation box will be displayed. If you wish to confirm your vote, click on "OK", else to change your vote, click on "CANCEL" and accordingly modify your vote.
- (xvi) Once you "CONFIRM" your vote on the resolution, you will not be allowed to modify your vote.
- (xv) You can also take a print of the votes cast by clicking on "Click here to print" option on the Voting page.
- (xvii) If a demat account holder has forgotten the login password, then Enter the User ID and the image verification code and click on Forgot Password & enter the details as prompted by the system.

In case of any query, the Members may contact us at registered office address, email id given above or contact our RTA

For UNITED SPIRITS LIMITED
Mital Sanghvi
Company Secretary
Date : 3rd July, 2023
Place : Bengaluru

“மேகதாதுவில் அனை கட்டத் திட்டமிடும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்”

சென்னை, ஜூலை 4-
“மேகதாதுவில் அனை கட்டத் திட்டமிடும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்”

தமிழக அரசு உறுதி

என்று தமிழக அரசு தொடர்பான பிரச்சினை தெரிவித்துள்ளது. மேகதாது அனை தலைவர் எதிர்க்கட்சி எடப்பாடி

பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்துக்களை தெரிவித்து நந்தார். அதற்கு பதில் அளித்து தீர்வுகளை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

8. In terms of Regulation 23(1) of the SEBI (SAST) Regulations, if the approvals mentioned in part V (1) are not satisfactorily complied with or any of the statutory approvals are refused, the Acquirers have a right to withdraw the Offer. In the event of withdrawal, a public announcement will be made within 2 (two) working days of such withdrawal, in the same newspapers in which the DPS has been published and such public announcement will also be filed with SEBI, BSE and the Target Company at its registered office.

Sr. No.	Activity	Day and Date
1	Public Announcement (PA)	Thursday, June 29, 2023
2	Publication of DPS in the newspapers	Tuesday, July 4, 2023
3	Last date for filing of draft letter of offer with SEBI	Tuesday, July 11, 2023
4	Last date for public announcement of competing offer(s)	Tuesday, July 25, 2023
5	Last date for receipt of comments from SEBI on Draft Letter of Offer (in the event SEBI has not sought clarifications or additional information from the Manager to the Open Offer)	Tuesday, August 1, 2023
6	Identified Date*	Thursday, August 3, 2023
7	Last date by which the Letter of Offer to be dispatched to the Public Shareholders whose name appears on the register of members on the Identified Date	Thursday, August 10, 2023
8	Last date for upward revision of the Offer Price and/or Offer Size	Thursday, August 17, 2023
9	Last date by which the committee of the independent directors of the Target Company is required to publish its recommendation to the Public Shareholders for this Open Offer	Thursday, August 17, 2023
10	Date of publication of Open Offer opening Public Announcement in the newspapers in which the DPS has been published	Friday, August 18, 2023
11	Date of commencement of the Tendering Period ("Offer Opening Date")	Monday, August 21, 2023
12	Date of closure of the Tendering Period ("Offer Closing Date")	Friday, September 1, 2023
13	Last date of communicating the rejection/acceptance and completion of payment of consideration or return of Equity Shares to the Public Shareholders of the Target Company	Friday, September 15, 2023
14	Last date for publication of post Open Offer public announcement in the newspapers in which the DPS has been published	Monday, September 25, 2023

* The Identified Date is only for the purpose of determining the Equity Shareholders as on such date to whom the Letter of Offer would be mailed. It is clarified that all the equity shareholders of the Target Company (registered or unregistered) of the equity shares of the Target Company (except the Acquirers and Promoter Group of the Target Company) are eligible to participate in this Offer at any time prior to the closure of this Offer.

Note: The above timelines are indicative (prepared based on timelines provided under the SEBI (SAST) Regulations) and are subject to receipt of statutory/regulatory approvals and may have to be revised accordingly. To clarify, the actions set out above may be completed prior to their corresponding dates subject to compliance with the SEBI (SAST) Regulations.

VII. ELIGIBILITY TO PARTICIPATE IN THE OFFER AND PROCEDURE FOR TENDERING THE SHARES IN CASE OF NON-RECEIPT OF LETTER OF OFFER

- All the Public Shareholders holding the shares in dematerialized form, are eligible to participate in this Open Offer at any time during the period from Offer Opening Date and Offer Closing Date ("Tendering Period") for this Open Offer. Please refer to Paragraph 2 below for details in relation to tendering of Offer Shares held in physical form.
- As per the provisions of Regulation 40(1) of the SEBI (LDR) Regulations and SEBI's press release dated December 3, 2018, bearing reference no. PR 49/2018, requests for transfer of securities shall not be processed unless the securities are held in dematerialized form with a depository with effect from 1 April 2019. However, in accordance with Chapter 7 of the Master Circular for Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 dated February 16, 2023 with reference number SEBI/HO/CFD/POD-1/P/CIR/2023/31 issued by SEBI ("SEBI Master Circular"), shareholders holding securities in physical form are allowed to tender shares in an open offer. Such tendering shall be as per the provisions of the SEBI (SAST) Regulations. Accordingly, Public Shareholders holding Equity Shares in physical form as well as eligible to tender their Equity Shares in this Offer as per the provisions of the SEBI (SAST) Regulations.
- Persons who have acquired Equity Shares but whose names do not appear in the register of members of the Target Company on the Identified Date i.e. the date falling on the 10th (tenth) Working Day prior to the commencement of Tendering Period, or unregistered owners or those who have acquired Equity Shares after the Identified Date, or those who have not received the Letter of Offer, may also participate in this Open Offer. Accidental omission to send the Letter of Offer to any person to whom the Open Offer is made or the non-receipt or delayed receipt of the Letter of Offer by any such person will not invalidate the Open Offer in any way. The Public Shareholders may also download the Letter of Offer from the SEBI's website (www.sebi.gov.in) or obtain a copy of the same from the Registrar to the Offer on providing suitable documentary evidence of holding of the Equity Shares and their folio number, DP identity-client identity, current address and contact details.
- The Public Shareholders may also download the Letter of Offer from the SEBI's website (www.sebi.gov.in) or obtain a copy of the same from the Registrar to the Offer (detailed at Part IX (Other Information) of this DPS) on providing suitable documentary evidence of holding of the Equity Shares and their folio number, DP identity- Client identity, current address and contact details.
- The Open Offer will be implemented by the Target Company through Stock Exchange Mechanism made available by BSE Limited ("BSE") in the form of separate window ("Acquisition Window") as provided under the SEBI (SAST) Regulations and Chapter 4 of the SEBI Master Circular.
- BSE shall be the Designated Stock Exchange for the purpose of tendering shares in the Open Offer.
- The Acquirers have appointed Buying Broker for the Open Offer through whom the purchases and the settlement of the Open Offer shall be made during the tendering period. The contact details of the Buying Broker are as mentioned below.

Name:	Choice Equity Broking Private Limited
Address:	Sunil Patodia Tower, J B Nagar, Andheri (East), Mumbai-400099;
Contact Person:	Mr. Jeetender Joshi (Senior Manager);
Telephone:	+ 91 22-67079857;
E-mail ID:	jeetender.joshi@choiceindia.com;
Website:	www.choiceindia.com
Investor Grievance Email id:	ig@choiceindia.com
SEBI Registration No.:	IN200160131

- In the event Seller Broker of shareholder is not registered with BSE then that shareholder can approach the Buying Broker as defined in the Point# 7 above and tender the shares through the Buying Broker after submitting the details as may be required by the Buying Broker to be in compliance with the SEBI regulations.
- In the event that the number of Equity Shares validly tendered by the Public Shareholders under this Open Offer is more than Offer Shares, the Acquirers shall accept those Equity Shares validly tendered by such Public Shareholders on a proportionate basis in consultation with the Manager to the Open Offer
- The Equity Shareholders will have to ensure that they keep a Demat Account active and unblocked to receive credit in case of return of Equity Shares due to rejection or due to prorated Open Offer.
- All the shareholders who desire to tender their Equity Shares under the Open Offer would have to intimate their respective stockbroker ("Selling Broker") during the normal trading hours of the secondary market during the Tendering Period. Upon placing the bid, the Selling Broker(s) shall provide the Transaction Registration Slip ("TRS") generated by the exchange bidding system to the shareholder. TRS will contain details of order submitted like Bid ID No., DP ID, Client ID, No. of equity shares tendered etc.
- A separate Acquisition Window will be provided by BSE to facilitate the placing of orders. The Selling Broker would be required to place an order/ bid on behalf of the Public Shareholders who wish to tender Equity Shares in the Open Offer using the Acquisition Window of the BSE. Before placing the order / bid, the Selling Broker will be required to mark lien on the tendered Equity Shares. Details of such Equity Shares marked as lien in the demat account of the Public Shareholders shall be provided by the depository to the Indian Clearing Corporation ("Clearing Corporation").
- The cumulative quantity tendered shall be displayed on Designated Stock Exchange website (www.bseindia.com) throughout the trading session at specific intervals by Designated Stock Exchange during the Tendering Period.
- Upon finalization of the entitlement, only accepted quantity of Equity Shares will be debited from the demat account of the concerned Public Shareholder.
- Shareholders who wish to bid /offer their physical shares in the Offer are requested to send their original documents as mentioned in the LOF to the Registrar to the Offer so as to reach them within 2 (two) days from closure of the TP/It is advisable to email scanned copies of the original documents mentioned in the LOF, first to the Registrar to the Offer then send physical copies to the Registrar's address as provided in the LOF.

VIII. THE DETAILED PROCEDURE FOR TENDERING THE OFFER SHARES IN THIS OPEN OFFER WILL BE AVAILABLE IN THE LETTER OF OFFER, WHICH SHALL ALSO BE MADE AVAILABLE ON THE WEBSITE OF SEBI (www.sebi.gov.in). EQUITY SHARES ONCE TENDERED IN THE OFFER CANNOT BE WITHDRAWN BY THE SHAREHOLDERS.

IX. OTHER INFORMATION

- The Acquirers accept the full and final responsibility for the information contained in the Public Announcement and the Detailed Public Statement. The Acquirers undertake that they are aware of and will comply with their obligations as laid down in the SEBI (SAST) Regulations.
- In this DPS, all references to "Rupees" or "₹" are references to the Indian Rupee(s).
- Unless otherwise stated, the information set out in this DPS reflects the position as of the date hereof.
- The Public Announcement, the DPS and the Letter of Offer would also be available on the SEBI website: www.sebi.gov.in.
- Pursuant to Regulation 12 of the SEBI (SAST) Regulations, 2011, the Acquirers have appointed Saffron Capital Advisors Private Limited as the Manager to the Open Offer and Cameo Corporate Services Limited has been appointed as the Registrar to the Open Offer. Their contact details are as mentioned below:

MANAGER TO THE OFFER	REGISTRAR TO THE OFFER
<p>SAFFRON energising ideas</p> <p>Saffron Capital Advisors Private Limited 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400 059; Tel No.: +91 22 49730394; Fax No.: NA; Email: openoffers@saffronadvisors.com; Website: www.saffronadvisors.com; Investor Grievance: investorgrievance@saffronadvisors.com; SEBI Registration Number: INM000011211 Validity: Permanent Contact Person: Ms. Pooja Jain / Mr. Saurabh Gaikwad</p>	<p>CAMEO</p> <p>Cameo Corporate Services Limited Subramanian Building", No. 1, Club House Road, Chennai - 600 002, Tamilnadu, India Tel: +91 44 4002 0700; Fax: +91 44 2846 0129 Email: investor@cameoindia.com Website: www.cameoindia.com SEBI Registration: INR000003753 Validity: Permanent Contact Person: Ms. Sreepriya. K</p>
<p>ACQUIRER 1</p> <p>Sd/- Mr. Shaju Thomas Residential Address: Shaju Thomas, 13/219, Thurutheth House, Poomthottam, Thiruvai, Pathiriyal, Thiruvai, Malappuram - 676123, Kerala, India</p>	<p>ACQUIRER 2</p> <p>Sd/- Mrs. Linta P Jose Residential Address: 13/219, Thurutheth House, Poomthottam, Thiruvai, Pathiriyal, Thiruvai, Malappuram - 676123, Kerala, India</p>

சுபீரம் கோர்ட்டின் தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு, கடந்த 3-ந் தேதி எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நீர்வளத்துறை, ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடக அரசை நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தமிழக அரசு விவசாயிகளின் பாசனத்திற்கு நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சினை எய எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல்நிர்ப்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேகதாது அனை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல் அமைச்சர் சிவசுமார் பதவி ஏற்றுவுடன் மேகதாது அனை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். அண்மையில் கர்நாடக துணை முதல்வர் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்திப்போது, மேகதாது அனை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது.

கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அனை கட்டும் சுபீரம் கோர்ட் தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரர நேரில் சந்திப்போது மேகதாது அனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறுவவில்லை. மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க

சென்னை, ஜூலை 4- அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதியில் 13 கி.மீ. நீளமுள்ள 81 சாலகளை சீரமைப்பதற்கு ரூ.15.18 கோடியும், 84 கட்டிட தொகுப்புகளுக்கு இடையே நடைபாதைகள் அமைப்பதற்கு ரூ.1.72 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க

சென்னை, ஜூலை 4- அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதியில் 13 கி.மீ. நீளமுள்ள 81 சாலகளை சீரமைப்பதற்கு ரூ.15.18 கோடியும், 84 கட்டிட தொகுப்புகளுக்கு இடையே நடைபாதைகள் அமைப்பதற்கு ரூ.1.72 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க

சென்னை, ஜூலை 4- அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதியில் 13 கி.மீ. நீளமுள்ள 81 சாலகளை சீரமைப்பதற்கு ரூ.15.18 கோடியும், 84 கட்டிட தொகுப்புகளுக்கு இடையே நடைபாதைகள் அமைப்பதற்கு ரூ.1.72 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க



சென்னை தேனம்பேட்டையில் குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்

சென்னை, ஜூலை 4- தேனம்பேட்டை உள்ள வானாகத்தில் உள்ள சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில், மாநில குளிர்பதன மருந்து கிடங்கின் கூடுதல் கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். மேலும் மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மருந்துகளின் இருப்பை மாநில அளவிலும், அனைத்து சுகாதார மாமட்ட அளவிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் வாரியாகவும் கண்காணிக்க முடியும். குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகளான நாய்க்கடி மற்றும் பாம்புக்கடி மருந்துகள், தெற்றா நோய்களுக்கான மருந்துகள், அம்மோடிப்பின், மெட்ஃபார்மின் போன்ற மரத்திரகை அனைத்தும் இருப்பு கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும். கோபுரகளை விரைவாக முடிக்க... அதேபோல் பொது சுகாதாரத்துறையில் மின் அலுவலக சேவைகளை நாய்க்கடி மற்றும் முழுமதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மின் அலுவலக செயலகங்கள் என்பது அலுவலக நடைமுறைகளை மின்னணு முறையில் நடத்துவதற்கான ஒரு வலை பயன்பாடு கருவியாகும். இதன் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கப்படும். இந்த திட்டின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் செயலாக்கப்பட்ட கோபுரகளை விரைவாக முடிப்பதற்கும், அதன் மூலம் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சென்னை, ஜூலை 4- தேனம்பேட்டை உள்ள வானாகத்தில் உள்ள சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில், மாநில குளிர்பதன மருந்து கிடங்கின் கூடுதல் கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். மேலும் மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மருந்துகளின் இருப்பை மாநில அளவிலும், அனைத்து சுகாதார மாமட்ட அளவிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் வாரியாகவும் கண்காணிக்க முடியும். குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகளான நாய்க்கடி மற்றும் பாம்புக்கடி மருந்துகள், தெற்றா நோய்களுக்கான மருந்துகள், அம்மோடிப்பின், மெட்ஃபார்மின் போன்ற மரத்திரகை அனைத்தும் இருப்பு கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும். கோபுரகளை விரைவாக முடிக்க... அதேபோல் பொது சுகாதாரத்துறையில் மின் அலுவலக சேவைகளை நாய்க்கடி மற்றும் முழுமதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மின் அலுவலக செயலகங்கள் என்பது அலுவலக நடைமுறைகளை மின்னணு முறையில் நடத்துவதற்கான ஒரு வலை பயன்பாடு கருவியாகும். இதன் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கப்படும். இந்த திட்டின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் செயலாக்கப்பட்ட கோபுரகளை விரைவாக முடிப்பதற்கும், அதன் மூலம் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சென்னை, ஜூலை 4- அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதியில் 13 கி.மீ. நீளமுள்ள 81 சாலகளை சீரமைப்பதற்கு ரூ.15.18 கோடியும், 84 கட்டிட தொகுப்புகளுக்கு இடையே நடைபாதைகள் அமைப்பதற்கு ரூ.1.72 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க

பெரும்பாக்கம் எழில் நகரில் ரூ.17 கோடியில் நடைபாதை: அமைச்சர்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் துவக்கினர்

சென்னை, ஜூலை 4- அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப்பகுதியில் 13 கி.மீ. நீளமுள்ள 81 சாலகளை சீரமைப்பதற்கு ரூ.15.18 கோடியும், 84 கட்டிட தொகுப்புகளுக்கு இடையே நடைபாதைகள் அமைப்பதற்கு ரூ.1.72 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசும்போது, "சட்டசபையில் அறிவித்தப்படி கட்டுவது நலக்கூடம் போன்ற பணிகளுக்கு நிதி விரைவில் அப்பணிகள் தொடங்கும். இப்பகுதியில் பூங்கா, நீர்த்தேக்க

APTUS
பதிவு அலுவலகம்: 8B, தேவநீர் டவர்ஸ், 8வது தளம், 385, தலைமல்லி நெடுஞ்சாலை, சீழ்ப்பாக்கம், சென்னை-600 010.
தொலைபேசி: 044 45650000 இமேயில்: Email:cs@aptusindia.com வலைத்தளம்: www.aptusindia.com

ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைளான்ஸ் இந்தியா லிமிடெட்
CIN: L65922TN2009PLC073881

தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு மற்றும் தொலைதூர மின்வாக்களிப்பு தகவல்

நிறுவனங்கள் உடல், 2013 ("உடல்") பிடிவு 108, 110 மற்றும் இரண்டு பொருத்தக்கூடிய விதிகள் 2013 மற்றும் இருப்பின், நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 ("விதிகள்") மற்றும் செப்டம்பர் 2015 அன்ட் எக்சுசீஸ் 2015 ஆப் இந்தியா (பட்டியல் உட்கட்டுப்பாடுகள் மற்றும் வெளிமீட்டு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44, இன்வால்டியூட்டி ஆப் செப்டம்பர் 2015 ஆப் இந்தியாவால் வெளியிடப்பட்ட பொதுக்கூட்டத்தில் ("SS-2") செயலக தறிவைகள்-2 மற்றும் கார்ப்போரேட் விவகார அமைச்சர் வெளியிட்ட ஏரால் 8, 2020 தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 14/2020, ஏப்ல் 13, 2020, தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 17/2020, ஜூன் 23, 2021 தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 10/2021, டிசம்பர் 08, 2021 தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 20/2021, 11/05/2022 தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 03/2022, டிசம்பர் 28, 2022 தேதியிட்ட பொதுச் சந்தர்ப்பத்தை: 13/2022 மற்றும் அலுவல்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருத்தக்கூடிய சட்டங்கள், மற்றும் ஒழுங்குமுறைகள் (தற்போதைய தடை முறையில் உள்ள சட்டப்படி திருத்தங்கள் அல்லது மறு தலைவர்கள் உட்பட) அபிப்பிராயத்து இணைக்க, தபால் வாக்குப்பதிவு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தீர்ப்பு அலுவலகத்துக்கு மின்னணு முறையில் தபால் வாக்கு தலைவரத்தின் உட்பயிற்சியில் ஒப்பிட்டுள்ளபடி பிறுபெறும். உட்புற தேதி அத்தவறு ஜூன் 30, 2023 அன்று ("உட்புற தேதி") உறுப்பினர்கள் பதிவேட்டில் உள்ளவர்கள் பெயர்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மற்றும் நிறுவனத்தின் ஆர்வ/ர/ டெபாசிட்டர்களில் உள்ளவர்களுக்கு பதிவு செய்து, உறுப்பினர்களுக்கு நிறுவனம் ஜூலை 03, 2023 அன்று மின்னணு முறையில் வினக்க அறிக்கைகள் தபால் வாக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளது.

BEFORE THE HON'BLE X ASST. CITY CIVIL COURT AT CHENNAI
E.P. No. 618 of 2023

Arbitration Case. No. 352 of 2021
Shriram Finance Limited, Represented by its P.A. Holder, ... Claimant/ Decree Holder -Vs- Gurumoorthy, & another ... Respondents/ Judgment Debtors

To JD1. Gurumoorthy, S/o. Krishnava, S/o. No.11/3, 1st Floor, Krishnadas 2nd Street, Mangalapuram, Perambur, Purasawakkam, Chennai-600012 Our Client M/s. Shriram Finance Limited, has filed a petition in E.P. No. 618 of 2023 on the file of the Hon'ble X Asst. City Civil Court, Chennai, for execution of Award against you. When the case was heard, the Hon'ble X Asst. City Civil Court, Chennai was pleased to order notice to you through Paper Publication returnable by 11.07.2023. Hence take notice that you should appear before the Hon'ble X Asst. City Civil Court, Chennai on 11.07.2023, at 10.15 a.m., in the above case otherwise the above case will be decided on merits in your absence. K. Thirumavalavan (Counsel for D.H)

ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைளான்ஸ் இந்தியா லிமிடெட். இடம்: சென்னை. தேதி: ஜூலை 03, 2023. ஓய்ப்பு/-சனின் பணிகளை நிறுவனச் செயலாளர் & இணைக்க அதிகாரி